

# Luk

## Chapter 5

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Ἐγένετο	δὲ	ἐν	τῷ,	τὸν	ὄχλον	ἐτακείσθαι	αὐτῷ	καὶ
	நிகழ்ந்தது	-மேலும்	-இல்	-அந்த	-அந்த	கூட்டம்	நெருக்குவது	அவர்-மேல்	மற்றும்
	<a href="#">G1096</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3793</a>	<a href="#">G1945</a>	<a href="#">G0846</a>	<a href="#">G2532</a>
	ἀκούειν	τὸν	λόγον	τοῦ	Θεοῦ,	καὶ	αὐτὸς	ἦν	
	கேட்பதற்கு	-அந்த	வார்த்தையை	-உடைய	தேவனுடைய	மற்றும்	அவர்	இருந்தார்	
	<a href="#">G0191</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3056</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2316</a>	<a href="#">G2532</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1510</a>	
	ἐστὼς	παρὰ	τῆν	λίμνην	Γεννησαρέτ:				
	நின்றனுகொண்டு	அருகில்	-அந்த	ஏரியின்	கெனெசரேத்				
	<a href="#">G2476</a>	<a href="#">G3844</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3041</a>	<a href="#">G1082</a>				

பின்பு அவர் கெனெசரேத்துக் கடலின் அருகே நின்றபோது, மக்கள்கூட்டம் தேவவசனத்தைக் கேட்பதற்காக அவரிடம் நெருங்கிவந்தார்கள்.

2	καὶ	εἶδεν	παλοῖα	δύο,	ἐστῶτα	παρὰ	τῆν	λίμνην,	οἱ
	மற்றும்	கண்டார்	படகுகளை	இரண்டு	நிற்கும்	அருகில்	-அந்த	ஏரியின்	-அந்த
	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G4143</a>	<a href="#">G1417</a>	<a href="#">G2476</a>	<a href="#">G3844</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3041</a>	<a href="#">G3588</a>
	δὲ	ἄλλεις	ἅπ'	αὐτῶν	ἀποβάντες,	ἔαλυον			
	-ஆனால்	மீனவர்கள்	-இலிருந்து	அவற்றிலிருந்து	இறங்கி	கழுவிக்கொண்டிருந்தனர்			
	<a href="#">G1161</a>	<a href="#">G0231</a>	<a href="#">G0575</a>	<a href="#">G0846</a>	<a href="#">G0576</a>	<a href="#">G4150</a>			
	τὰ	δίκτυα.							
	-அந்த	வலைகளை							
	<a href="#">G3588</a>	<a href="#">G1350</a>							

அப்பொழுது கடற்கரையிலே நின்றனுகொண்டிருந்த இரண்டு படகுகளைக் கண்டார். மீன்பிடிக்கிறவர்கள் படகுகளைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டிருந்தார்கள்.

3	ἐμβῆς	δὲ	εἰς	ἐν	τῶν	παλοῶν,	ὁ	ἦν	
	ஏறி	-மேலும்	-உள்ளே	ஒன்றின்	-உடைய	படகுகளில்	அது	இருந்தது	
	<a href="#">G1684</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1519</a>	<a href="#">G1520</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4143</a>	<a href="#">G3739</a>	<a href="#">G1510</a>	
	Σίμωνος,	ἠρώτησεν		αὐτὸν	ἅπαρ	τῆς	ὑῆς		
	சீமோனுடையது	கேட்டுக்கொண்டார்		அவனை	-இலிருந்து	-அந்த	கரையிலிருந்து		
	<a href="#">G4613</a>	<a href="#">G2065</a>		<a href="#">G0846</a>	<a href="#">G0575</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1093</a>		
	ἐπαναγαγεῖν	ὀλίγον.	καθίσας	δὲ,	ἐκ	τοῦ	παλοῦ		
	தள்ளிச்செல்ல	சிறிதளவு	அமர்ந்து	-மேலும்	-இலிருந்து	-அந்த	படகிலிருந்து		
	<a href="#">G1877</a>	<a href="#">G3641</a>	<a href="#">G2523</a>	<a href="#">G1161</a>	<a href="#">G1537</a>	<a href="#">G3588</a>	<a href="#">G4143</a>		
	ἐδίδασκεν	τοὺς	ὄχλους.						
	போதித்தார்	-அந்த	கூட்டங்களுக்கு						
	<a href="#">G1321</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3793</a>						

அப்பொழுது அவர் ஒரு படகில் ஏறினார், அது சீமோனுடைய படகாக இருந்தது; அதைக் கரையிலிருந்து கொஞ்சம் தள்ளும்படி அவனைக் கேட்டுக்கொண்டு, அந்தப் படகில் உட்கார்ந்து, மக்களுக்குப் போதகம்பண்ணினார்.

4	ὧς -போது <a href="#">G5613</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	ἐπαύσατο நிறுத்தினார் <a href="#">G3973</a>	λαλῶν, பேசுவதை <a href="#">G2980</a>	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	Σίμωνα, சீமோனிடம் <a href="#">G4613</a>
	Ἐπανάγαγε செலுத்து <a href="#">G1877</a>	εἰς -உள்ளே <a href="#">G1519</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	βῆθος ஆழத்திற்கு <a href="#">G0899</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	χάλασατε இறக்குங்கள் <a href="#">G5465</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	δίκτυα வலைகளை <a href="#">G1350</a>
	ὑμῶν உங்களுடைய <a href="#">G4771</a>	εἰς -க்கு <a href="#">G1519</a>	ἄγρῶν. பிடிப்புக்கு <a href="#">G0061</a>					

அவர் போதகம்பண்ணி முடித்தபின்பு சீமோனை நோக்கி: ஆழத்திற்குத் தள்ளிக்கொண்டுபோய், மீன்பிடிக்க உங்களுடைய வலைகளைப் போடுங்கள் என்றார்.

5	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἀποκριθεὶς, பதிலளித்து <a href="#">G0611</a>	Σίμων சீமோன் <a href="#">G4613</a>	εἶπεν, சொன்னான் <a href="#">G3004</a>	Ἐπιστάτα, எஜமானே <a href="#">G1988</a>	δι' -வழியாக <a href="#">G1223</a>	ὄλης முழு <a href="#">G3650</a>	νυκτὸς இரவு <a href="#">G3571</a>
	κοιτάσαντες, பிரயாசப்பட்டு <a href="#">G2872</a>	οὐδὲν ஒன்றும் <a href="#">G3762</a>	ἐλάβομεν, பிடிக்கவில்லை <a href="#">G2983</a>	ἐπὶ -ஆனால் <a href="#">G1909</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	τῷ -உடைய <a href="#">G3588</a>	ρήματαί வார்த்தையின்படி <a href="#">G4487</a>	
	σοι, உம்முடைய <a href="#">G4771</a>	χάλασω இறக்குவேன் <a href="#">G5465</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	δίκτυα. வலைகளை <a href="#">G1350</a>				

அதற்குச் சீமோன்: ஐயா, இரவு முழுவதும் நாங்கள் முயற்சிசெய்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; இருப்பினும் உம்முடைய வார்த்தையின்படி நான் வலைகளைப் போடுகிறேன் என்றான்.

6	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τοῦτο இதை <a href="#">G3778</a>	ποιήσαντες, செய்தபோது <a href="#">G4160</a>	συνέκλεισαν அடைத்துக்கொண்டனர் <a href="#">G4788</a>	τῆριθός திரளான <a href="#">G4128</a>	ἰχθῶν மீன்களின் <a href="#">G2486</a>	πᾶσι; மிகுதியை <a href="#">G4183</a>
	διεπαρήσατο கிழிந்துகொண்டிருந்தன <a href="#">G1284</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	δίκτυα வலைகள் <a href="#">G1350</a>	αὐτῶν. அவர்களுடைய <a href="#">G0846</a>		

அப்படியே அவர்கள் வலைகளைப் போட்டு, அவர்கள் வலைகள் கிழிந்துபோகும் அளவிற்கு அதிகமான மீன்களைப் பிடித்தார்கள்.

7	καὶ மற்றும் <a href="#">G2532</a>	κατένευσαν சைகைகாட்டினர் <a href="#">G2656</a>	τοῖς -அந்த <a href="#">G3588</a>	μετόχοις பங்காளிகளுக்கு <a href="#">G3353</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	ἐτέρῳ மற்ற <a href="#">G2087</a>	πλοῖοι, படகில் <a href="#">G4143</a>
	τοῖ -அவர்கள் <a href="#">G3588</a>	ἐλθόντας, வந்து <a href="#">G2064</a>	σλλαβέσθαι உதவுமாறு <a href="#">G4815</a>	αὐτοῖς; அவர்களுக்கு <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ῆλιθον, வந்தனர் <a href="#">G2064</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἔλησαν நிரப்பினர் <a href="#">G4130</a>
	ἀμφοτέρω இரண்டு <a href="#">G0297</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	πλοῖα, படகுகளையும் <a href="#">G4143</a>	ῶστε ஆகையால் <a href="#">G5620</a>	βυθίζεσθαι மூழ்கும்படி <a href="#">G1036</a>	αὐτά. அவை <a href="#">G0846</a>		

அப்பொழுது மற்றப் படகில் இருந்த கூட்டாளிகள் வந்து தங்களுக்கு உதவிசெய்யவேண்டும் என்று அவர்களுக்கு சைகை காட்டினார்கள்; அவர்கள் வந்து, இரண்டு படகுகளும் அமிழ்ந்துபோகும் அளவிற்கு நிரப்பினார்கள்.

8	Ἰδὼν கண்டு <a href="#">G3708</a>	δὲ, -மேலும் <a href="#">G1161</a>	Σίμων சீமோன் <a href="#">G4613</a>	Πέτρος பேதுரு <a href="#">G4074</a>	προσέειπεν விழுந்தான் <a href="#">G4363</a>	τοῖς -உடைய <a href="#">G3588</a>	γύνασιν முழங்கால்களில் <a href="#">G1119</a>	Ἰησοῦ, இயேசுவின் <a href="#">G2424</a>
	λέγων, சொல்லி <a href="#">G3004</a>	ῥῆξιθαι விலகிப்போம் <a href="#">G1831</a>	ἀπ' -இலிருந்து <a href="#">G0575</a>	ἐμῶν, என்னிடமிருந்து <a href="#">G1473</a>	οἷτι ஏனெனில் <a href="#">G3754</a>	ἀνὴρ மனிதன் <a href="#">G0435</a>	ἀμαρτωλός பாவியான <a href="#">G0268</a>	
	εἶπαι, நான் <a href="#">G1510</a>	Κύριε. ஆண்டவரே <a href="#">G2962</a>						

சீமோன்பேதுரு அதைக் கண்டு, இயேசுவின் பாதத்தில் விழுந்து: ஆண்டவரே, நான் பாவியான மனிதன், நீர் என்னைவிட்டுப் போகவேண்டும் என்றான்.

9	θάρβος திகில் <a href="#">G2285</a>	γὰρ ஏனெனில் <a href="#">G1063</a>	περιέσχεν பிடித்துக்கொண்டது <a href="#">G4023</a>	αὐτὸν, அவனை <a href="#">G0846</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πάντας எல்லோரையும் <a href="#">G3956</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>
	σὺν -உடன் <a href="#">G4862</a>	αὐτοῖς, அவனோடிருந்தவர்களை <a href="#">G0846</a>	ἐπὶ -குறித்து <a href="#">G1909</a>	τῆ -அந்த <a href="#">G3588</a>	ἀγρῶ பிடிப்பைக்குறித்து <a href="#">G0061</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	ἰχθῦν மீன்களின் <a href="#">G2486</a>
	ῥῆ அவை <a href="#">G3739</a>	συνέλαβον; பிடித்தனர் <a href="#">G4815</a>					

அவர்கள் அதிகமான மீன்களைப் பிடித்ததினால், அவனுக்கும் அவனோடுகூட இருந்த எல்லோருக்கும் பிரமிப்பாக இருந்ததால் அப்படிச் சொன்னான்.

10	ὁμοίως அவ்வாறே <a href="#">G3668</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	Ἰάκωβον யாக்கோபையும் <a href="#">G2385</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	Ἰωάννην, யோவானையும் <a href="#">G2491</a>	υἱὸν புத்திரர்களை <a href="#">G5207</a>	
	Ζεβεδάιου, செபெதேயுவின் <a href="#">G2199</a>	οἱ அவர்கள் <a href="#">G3739</a>	ἦσαν இருந்தனர் <a href="#">G1510</a>	κοινωνοὶ கூட்டாளிகள் <a href="#">G2844</a>	τῷ -உடன் <a href="#">G3588</a>	Σίμωνι. சீமோனுக்கு <a href="#">G4613</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	εἶπεν சொன்னார் <a href="#">G3004</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	τοὺς -அந்த <a href="#">G3588</a>	Σίμωνα, சீமோனிடம் <a href="#">G4613</a>	ὃ -அந்த <a href="#">G3588</a>	Ἰησοῦς, இயேசு <a href="#">G2424</a>	Μη -வேண்டாம் <a href="#">G3361</a>	φοβῆσθαι; பயப்படாதே <a href="#">G5399</a>
	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	υἱῶν இப்பொழுதுமுதல் <a href="#">G3568</a>	ἀνθρῶπων மனிதர்களை <a href="#">G0444</a>	ἔσθαι ஆவாய் <a href="#">G1510</a>	Ζωγρῶν. பிடிக்கிறவனாக <a href="#">G2221</a>		

சீமோனுக்குக் கூட்டாளிகளான செபெதேயுவின் குமாரர்களாகிய யாக்கோபும் யோவானும் அப்படியே பிரமித்தார்கள். அப்பொழுது இயேசு சீமோனை நோக்கி: பயப்படாதே, இனி நீ மனிதர்களைப் பிடிக்கிறவனாக இருப்பாய் என்றார்.

11	καὶ மற்றும் <a href="#">G2532</a>	καταγαγόντες கொண்டுவிந்து <a href="#">G2609</a>	τὰ -அந்த <a href="#">G3588</a>	πλοῖα படகுகளை <a href="#">G4143</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τῆν -அந்த <a href="#">G3588</a>	γῆν, கரையில் <a href="#">G1093</a>	ἀφέντες விட்டுவிட்டு <a href="#">G0863</a>
	πάντα, எல்லாவற்றையும் <a href="#">G3956</a>	ἠκολοῦσθαι பின்தொடர்ந்தனர் <a href="#">G0190</a>	αὐτοῦ. அவரை <a href="#">G0846</a>					

அவர்கள் படகுகளைக் கரையிலே கொண்டுபோய் நிறுத்தி, எல்லாவற்றையும்விட்டு, அவருக்குப் பின்னே சென்றார்கள்.

12	Kaì	ἐγένετο	ἐν	τῷ	εἴνα	αὐτὸν	ἐν	μῷ	τῷν
	மற்றும்	நிகழ்ந்தது	-இல்	-அந்த	இருக்கும்போது	அவர்	-இல்	ஒரு	-உடைய
	<a href="#">G2532</a>	<a href="#">G1096</a>	<a href="#">G1722</a>	<a href="#">G3588</a>	<a href="#">G1510</a>	<a href="#">G0846</a>	<a href="#">G1722</a>	<a href="#">G1520</a>	<a href="#">G3588</a>
	πόλεωv,	καὶ	ἰδοὺ,	ἀνῆρ	πλήρης	λέπρασ,	ἰδὼν	δὲ	
	பட்டணங்களில்	மற்றும்	இதோ	மனிதன்	நிறைந்த	தொழுநோயால்	கண்டு	-மேலும்	
	<a href="#">G4172</a>	<a href="#">G2532</a>	<a href="#">G3708</a>	<a href="#">G0435</a>	<a href="#">G4134</a>	<a href="#">G3014</a>	<a href="#">G3708</a>	<a href="#">G1161</a>	
	τὸν	Ἰησοῦν,	περὶ	ἐπὶ	παρόσωπον,	ἐδέηθη	αὐτοῦ,		
	-அந்த	இயேசுவை	விழுந்து	-மேல்	முகங்குப்புற	வேண்டிக்கொண்டான்	அவரிடம்		
	<a href="#">G3588</a>	<a href="#">G2424</a>	<a href="#">G4098</a>	<a href="#">G1909</a>	<a href="#">G4383</a>	<a href="#">G1189</a>	<a href="#">G0846</a>		
	λέγων,	Κύριε,	ἐάν	θῆλῃς,	δύνασαι	με	καθάρισα.		
	சொல்லி	ஆண்டவரே	-ஆனால்	நீர்-விரும்பினால்	உம்மால்-இயலும்	என்னை	சுத்தமாக்க		
	<a href="#">G3004</a>	<a href="#">G2962</a>	<a href="#">G1437</a>	<a href="#">G2309</a>	<a href="#">G1410</a>	<a href="#">G1473</a>	<a href="#">G2511</a>		

பின்பு அவர் ஒரு பட்டணத்தில் இருக்கும்போது, குஷ்டரோகம் நிறைந்த ஒரு மனிதன் இயேசுவைக் கண்டு, முகங்குப்புறவிழுந்து: ஆண்டவரே, உமக்கு விருப்பமானால், என்னைச் சுத்தப்படுத்த உம்மால் முடியும் என்று அவரை வேண்டிக்கொண்டான்.

13	καὶ	ἐκτείνας	τῆν	χεῖρα,	ῆψατο	αὐτοῦ,	λέγων,	Θεῷ;
	மற்றும்	நீட்டி	-அந்த	கையை	தொட்டார்	அவனை	சொல்லி	விரும்புகிறேன்
	<a href="#">G2532</a>	<a href="#">G1614</a>	<a href="#">G3588</a>	<a href="#">G5495</a>	<a href="#">G0680</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3004</a>	<a href="#">G2309</a>
	καθαρίσθητι!	καὶ	εὐθὺς	ῆ	λέπρασ	ἀπῆλθεν	ἀπ'	
	சுத்தமாகு!	மற்றும்	உடனே	-அந்த	தொழுநோய்	விலகிற்று	-இலிருந்து	
	<a href="#">G2511</a>	<a href="#">G2532</a>	<a href="#">G2112</a>	<a href="#">G3588</a>	<a href="#">G3014</a>	<a href="#">G0565</a>	<a href="#">G0575</a>	
	αὐτοῦ.							
	அவனிடமிருந்து							
	<a href="#">G0846</a>							

அவர் தமது கையை நீட்டி, அவனைத் தொட்டு: எனக்கு விருப்பமுண்டு, சுத்தமாகு என்றார்; உடனே குஷ்டரோகம் அவனைவிட்டு நீங்கியது.

14	καὶ	αὐτὸς	παρήγγυελεν	αὐτῷ	μῆδενὶ	εἰπεῖν;	ἀλλὰ
	மற்றும்	அவர்	கட்டளையிட்டார்	அவனுக்கு	யாருக்கும்	சொல்லவேண்டாம்	ஆனால்
	<a href="#">G2532</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3853</a>	<a href="#">G0846</a>	<a href="#">G3367</a>	<a href="#">G3004</a>	<a href="#">G0235</a>
	ἀπελθὼν,	δεδίξον	σεαυτὸν	τῷ	ἱερεῖ,	καὶ	προσένεγκε
	போய்	காண்பி	உன்னையே	-அந்த	ஆசாரியனுக்கு	மற்றும்	செலுத்து
	<a href="#">G0565</a>	<a href="#">G1166</a>	<a href="#">G4572</a>	<a href="#">G3588</a>	<a href="#">G2409</a>	<a href="#">G2532</a>	<a href="#">G4374</a>
	τὸν	καθαρίσμοῦ	σοῦ,	καθὼς	προσέταξεν	Μωσῆϊ,	εἰς
	-உடைய	சுத்திகரிப்புக்காக	உன்னுடைய	-படி	கட்டளையிட்டார்	மோசே	-க்கு
	<a href="#">G3588</a>	<a href="#">G2512</a>	<a href="#">G4771</a>	<a href="#">G2531</a>	<a href="#">G4367</a>	<a href="#">G3475</a>	<a href="#">G1519</a>
	μαρτύριον	αὐτοῦ.					
	சாட்சியாக	அவர்களுக்கு					
	<a href="#">G3142</a>	<a href="#">G0846</a>					

அவர் அவனை நோக்கி: நீ இதை யாருக்கும் உடனே சொல்லாமல், நீ எருசலேமுக்குப்போய், உன்னை ஆசாரியனுக்குக் காண்பித்து, நீ சுத்தமானதினால், மோசே கட்டளையிட்டபடி, அவர்களுக்குச் சாட்சியாகப் பலிசெலுத்து என்று கட்டளையிட்டார்.

- 15 δὲ ἄλλοις ὁ λόγος περὶ αὐτοῦ; καὶ  
 பரவிற்று -ஆனால் அதிகமாக -அந்த செய்தி -குறித்து அவரைக்குறித்து மற்றும்  
[G1330](#) [G1161](#) [G3123](#) [G3588](#) [G3056](#) [G4012](#) [G0846](#) [G2532](#)
- συνηχοντο ὄχλοι πολλοὶ ἀκούειν, καὶ θεραπεύεσθαι ἀπὸ  
 கூடிவந்தனர் கூட்டங்கள் பெரிய கேட்பதற்கு மற்றும் குணமாக்கப்படுவதற்கு -இலிருந்து  
[G4905](#) [G3793](#) [G4183](#) [G0191](#) [G2532](#) [G2323](#) [G0575](#)
- τῶν ἀσθενειῶν αὐτῶν.  
 -அந்த நோய்களிலிருந்து அவர்களுடைய  
[G3588](#) [G0769](#) [G0846](#)

அப்படியிருந்தும் அவரைப்பற்றிய செய்தி அதிகமாகப் பரவியது. அநேக மக்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும் அவராலே தங்களுடைய நோய்கள் நீங்கி சுகமடைவதற்கும் கூடிவந்தார்கள்.

- 16 αὐτὸς δὲ ἦν ἴσχυρῶς ἐν ταῖς ἐρήμοις καὶ  
 அவர் -ஆனால் இருந்தார் விலகிச்சென்று -இல் -அந்த வனாந்தரங்களில் மற்றும்  
[G0846](#) [G1161](#) [G1510](#) [G5298](#) [G1722](#) [G3588](#) [G2048](#) [G2532](#)
- προσευχόμενος.  
 ஜெபித்துக்கொண்டிருந்தார்  
[G4336](#)

அவரோ வனாந்திரத்தில் தனிமையாகச்சென்று, ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார்.

- 17 Καὶ ἐγένετο ἐν μιᾷ τῶν ἡμερῶν καὶ αὐτὸς ἦν  
 மற்றும் நிகழ்ந்தது -இல் ஒரு -உடைய நாட்களில் மற்றும் அவர் இருந்தார்  
[G2532](#) [G1096](#) [G1722](#) [G1520](#) [G3588](#) [G2250](#) [G2532](#) [G0846](#) [G1510](#)
- διδᾶσκων, καὶ ἦσαν καθήμενοι Φαρισαῖοι καὶ  
 போதிக்கிறவராக மற்றும் இருந்தனர் அமர்ந்திருந்த பரிசேயர்கள் மற்றும்  
[G1321](#) [G2532](#) [G1510](#) [G2521](#) [G5330](#) [G2532](#)
- νομοδιδᾶσκαλοι, οἱ ἦσαν ἐγγλυθότες ἐκ πάσης  
 நியாயசாஸ்திரிகள் அவர்கள் இருந்தனர் வந்திருந்த -இலிருந்து எல்லா  
[G3547](#) [G3739](#) [G1510](#) [G2064](#) [G1537](#) [G3956](#)
- κώμης κிராமத்திலிருந்து τῆς Γαλιλαίας, καὶ Ἰουδαίας, καὶ  
 கிராமத்திலிருந்து -உடைய கலிலேயாவிலும் மற்றும் யூதேயாவிலும் மற்றும்  
[G2968](#) [G3588](#) [G1056](#) [G2532](#) [G2449](#) [G2532](#)
- Ἱερουσαλὴμ. καὶ δύνανται Κυρίου ἦν εἰς τὸ  
 எருசலேமிலும் மற்றும் வல்லமை ஆண்டவரின் இருந்தது -க்கு -அந்த  
[G2419](#) [G2532](#) [G1411](#) [G2962](#) [G1510](#) [G1519](#) [G3588](#)
- ἰᾶσθαι αὐτόν.  
 குணமாக்குவதற்கு அவர்களை  
[G2390](#) [G0846](#)

பின்பு ஒருநாள் அவர் உபதேசித்துக்கொண்டிருக்கிறபோது, கலிலேயா யூதேயா நாடுகளிலுள்ள எல்லா கிராமங்களிலும், எருசலேம் நகரத்திலுமிருந்து வந்த பரிசேயர்களும் வேதபண்டிதர்களும் உட்கார்ந்திருந்தார்கள்; நோயாளிகளைக் குணமாக்கத்தக்க கர்த்தருடைய வல்லமை அவரிடம் இருந்தது.

18	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἰδοὺ, இதோ <a href="#">G3708</a>	ἄνθρωποι மனிதர்கள் <a href="#">G0435</a>	φέρουτες சுமந்துகொண்டு <a href="#">G5342</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	κλίνας படுக்கையில் <a href="#">G2825</a>	ἀνθρώπων மனிதனை <a href="#">G0444</a>	ὁς அவன் <a href="#">G3739</a>
	ἦν இருந்தான் <a href="#">G1510</a>	παράκλητος, திமிர்வாதமுற்ற <a href="#">G3886</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἐζήτησαν தேடினார்கள் <a href="#">G2212</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	εἰσενεγκεῖν, உள்ளே-கொண்டுவர <a href="#">G1533</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	
	θεῖαι வைக்க <a href="#">G5087</a>	[αὐτὸν] அவனை <a href="#">G0846</a>	ἐνώπιον முன்பாக <a href="#">G1799</a>	αὐτοῦ. அவருக்கு <a href="#">G0846</a>				

அப்பொழுது சில மனிதர்கள் பக்கவாதக்காரன் ஒருவனைப் படுக்கையோடு எடுத்துக்கொண்டுவந்து, அவனை உள்ளே கொண்டுபோகவும் அவருக்கு முன்பாக வைக்கவும் முயற்சித்தார்கள்.

19	καὶ மற்றும் <a href="#">G2532</a>	μὴ -இல்லை <a href="#">G3361</a>	ἐπρόντες கண்டுபிடிக்காமல் <a href="#">G2147</a>	παύσας எந்த-வழியாக <a href="#">G4169</a>	εἰσενέγκωσιν உள்ளேகொண்டுவருவது <a href="#">G1533</a>	αὐτὸν அவனை <a href="#">G0846</a>	
	δὲ -காரணமாக <a href="#">G1223</a>	τὸν -அந்த <a href="#">G3588</a>	ὄχλον, கூட்டத்தினிமித்தம் <a href="#">G3793</a>	ἀναβάντες ஏறி <a href="#">G0305</a>	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	δῶμα, மாடியின்மேல் <a href="#">G1430</a>
	δὲ -வழியாக <a href="#">G1223</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	κεράμων ஓடுகளின்வழியாக <a href="#">G2766</a>	καθῆκαν இறக்கினர் <a href="#">G2524</a>	αὐτὸν, அவனை <a href="#">G0846</a>	σὺν -உடன் <a href="#">G4862</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>
	κλιθεῖς சிறுபடுக்கையோடு <a href="#">G2826</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	μέσον நடுவில் <a href="#">G3319</a>	ἔμπροσθεν முன்பாக <a href="#">G1715</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	Ἰησοῦ. இயேசுவின் <a href="#">G2424</a>

மக்கள்கூட்டம் அதிகமாக இருந்தபடியால் அவனை உள்ளே கொண்டுபோக முடியாமல், வீட்டின்மேல் ஏறி, தட்டோடுகள்வழியாக மக்களின் மத்தியில் இயேசுவிற்கு முன்பாக அவனைப் படுக்கையோடு இறக்கினார்கள்.

20	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἰδὼν கண்டு <a href="#">G3708</a>	τὴν -அந்த <a href="#">G3588</a>	πίστειν விசுவாசத்தை <a href="#">G4102</a>	αὐτῶν, அவர்களுடைய <a href="#">G0846</a>	εἶπεν, சொன்னார் <a href="#">G3004</a>	Ἄνθρωπε, மனிதனே <a href="#">G0444</a>
	ἀφ᾽ ὧνταί மன்னிக்கப்பட்டன <a href="#">G0863</a>	σοι உனக்கு <a href="#">G4771</a>	αἰ -அந்த <a href="#">G3588</a>	ἄμαρτια பாவங்கள் <a href="#">G0266</a>	σοι. உன்னுடைய <a href="#">G4771</a>		

அவர்களுடைய விசுவாசத்தை அவர் கண்டு, பக்கவாதக்காரனை நோக்கி: மனிதனே, உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

21	καὶ மற்றும் <a href="#">G2532</a>	ἦρξαντο தொடங்கினர் <a href="#">G0756</a>	διὰλογίζεσθαι சிந்திக்க <a href="#">G1260</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	γραμματαῖς வேதபாசுரங்கள் <a href="#">G1122</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>
	Φαρισαῖοι, பரிசேயர்கள் <a href="#">G5330</a>	λέγοντες, சொல்லி <a href="#">G3004</a>	τίς யார் <a href="#">G5101</a>	ἐστιν இருக்கிறான் <a href="#">G1510</a>	οὗτος இவன் <a href="#">G3778</a>	ὁς அவன் <a href="#">G3739</a>	λαλεῖ பேசுகிறான் <a href="#">G2980</a>
	βλασφημίας? தேவதூஷணங்கள் <a href="#">G0988</a>	τίς யாரால் <a href="#">G5101</a>	δύναται கூடும் <a href="#">G1410</a>	ἄμαρτιας பாவங்களை <a href="#">G0266</a>	ἀφ᾽ ἑναι, மன்னிக்க <a href="#">G0863</a>	εἰ -ஆனால் <a href="#">G1487</a>	μὴ -இல்லாமல் <a href="#">G3361</a>
	μόνος ஒரே <a href="#">G3441</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	Θεός? தேவன் <a href="#">G2316</a>				

அப்பொழுது வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் யோசனைபண்ணி, தேவநிந்தனை சொல்லுகிற இவன் யார்? தேவன் ஒருவரேயன்றி பாவங்களை மன்னிக்கத்தக்கவர் யார்? என்றார்கள்.

- 22 ἔπειθοις δὲ ὁ Ἰησοῦς τοῦς διαλογισμοῦς αὐτῶν,  
அறிந்துகொண்டு -மேலும் -அந்த இயேசு -அந்த சிந்தனைகளை அவர்களுடைய  
[G1921](#) [G1161](#) [G3588](#) [G2424](#) [G3588](#) [G1261](#) [G0846](#)
- ἀποκριθεὶς, εἶπεν παρὸς αὐτοῦς, Τί διαλογίζεσθε ἐν ταῖς καρδίαις ὑμῶν?  
பதிலுரைத்து சொன்னார் -நோக்கி அவர்களிடம் என்ன சிந்திக்கிறீர்கள் -இல் -அந்த  
[G0611](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G5101](#) [G1260](#) [G1722](#) [G3588](#)
- இருதயங்களில் உங்களுடைய  
[G2588](#) [G4771](#)

இயேசு அவர்கள் சிந்தனைகளை அறிந்து, அவர்களை நோக்கி: உங்களுடைய இருதயங்களில் நீங்கள் சிந்திக்கிறது என்ன?

- 23 τί ἐστίν ἐγκοπήτερον, εἰπέιν, Ἄφ' ὧν ταῖ σοι αἰ ἀμαρτίαι  
எது ஆகிறது எளிதானது சொல்வது மன்னிக்கப்பட்டன உனக்கு -அந்த பாவங்கள்  
[G5101](#) [G1510](#) [G2123](#) [G3004](#) [G0863](#) [G4771](#) [G3588](#) [G0266](#)
- σοι, ἢ εἰπέιν, Ἐγείρε καὶ παρηγάγει?  
உன்னுடைய அல்லது சொல்வது எழு மற்றும் நட  
[G4771](#) [G2228](#) [G3004](#) [G1453](#) [G2532](#) [G4043](#)

உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்று சொல்வதோ அல்லது எழுந்து நட என்று சொல்வதோ, எது எளிது?

- 24 ἵνα δὲ εἰδῆτε ὅτι ὁ Υἱὸς τοῦ ἀνθρώπου  
-பொருட்டு -ஆனால் அறிவீர்களாக -என்று -அந்த குமாரன் -உடைய மனிதனுடைய  
[G2443](#) [G1161](#) [G1492](#) [G3754](#) [G3588](#) [G5207](#) [G3588](#) [G0444](#)
- ἐξουσίαν ἔχει εἰπεῖν καὶ τῆς γῆς ὑμῶν ἀφ' ἑαυτοῦ ἀμαρτίας...  
அதிகாரம் உடையவர் -மேல் -உடைய பூமியின்மேல் மன்னிக்க பாவங்களை...  
[G1849](#) [G2192](#) [G1909](#) [G3588](#) [G1093](#) [G0863](#) [G0266](#)
- εἶπεν τῷ παραλελυμένῳ, Σοὶ λέγω, Ἐγείρε, καὶ  
சொன்னார் -அந்த திமிர்வாதமுற்றவனிடம் உனக்கு சொல்கிறேன் எழு மற்றும்  
[G3004](#) [G3588](#) [G3886](#) [G4771](#) [G3004](#) [G1453](#) [G2532](#)
- ἄρας ἔδραμεν τὸ κλίβανον σοι, πορεύου εἰς τὸν  
எடுத்துக்கொண்டு -அந்த சிறுபடுக்கையை உன்னுடைய போ -க்கு -உடைய  
[G0142](#) [G3588](#) [G2826](#) [G4771](#) [G4198](#) [G1519](#) [G3588](#)
- οἶκόν σου.  
வீட்டுக்கு உன்னுடைய  
[G3624](#) [G4771](#)

பூமியிலே பாவங்களை மன்னிக்க மனிதகுமாரனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறியவேண்டும் என்று சொல்லி, பக்கவாதக்காரனை நோக்கி: நீ எழுந்து, உன் படுக்கையை எடுத்துக்கொண்டு, உன் வீட்டிற்குப் போ என்று உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.

25 καὶ παραχρῆμα ἀναστὰς ἐνώπιον αὐτῶν, ᾧ ἦρας ἐφ’  
மற்றும் உடனடியாக எழுந்து முன்பாக அவர்கள் எடுத்துக்கொண்டு -மேல்  
[G2532](#) [G3916](#) [G0450](#) [G1799](#) [G0846](#) [G0142](#) [G1909](#)

ὁ κατέκειτο, ἀπῆλθεν εἰς τὸν οἶκον αὐτοῦ,  
அதன்மேல் படுத்திருந்தது போனான் -க்கு -உடைய வீட்டுக்கு தன்னுடைய  
[G3739](#) [G2621](#) [G0565](#) [G1519](#) [G3588](#) [G3624](#) [G0846](#)

διόξῳ τὸν Θεόν.  
மகிமைப்படுத்தி -அந்த தேவனை  
[G1392](#) [G3588](#) [G2316](#)

உடனே அவன் அவர்களுக்கு முன்பாக எழுந்து, தன் படுக்கையை எடுத்துக்கொண்டு, தேவனை மகிமைப்படுத்தி, தன் வீட்டிற்குப்போனான்.

26 καὶ ἕκστασις ἔλαβεν ἅπαντας, καὶ ἐδόξαζον  
மற்றும் பிரமிப்பு பிடித்துக்கொண்டது எல்லோரையும் மற்றும் மகிமைப்படுத்தினர்  
[G2532](#) [G1611](#) [G2983](#) [G0537](#) [G2532](#) [G1392](#)

τὸν Θεόν, καὶ ἐπλήσθησαν φόβου, λέγοντες, ὅτι εἶδομεν  
-அந்த தேவனை மற்றும் நிரப்பப்பட்டனர் பயத்தால் சொல்லி -என்று கண்டோம்  
[G3588](#) [G2316](#) [G2532](#) [G4130](#) [G5401](#) [G3004](#) [G3754](#) [G3708](#)

παρόδοξα σήμερον.  
அதிசயமானவற்றை இன்று  
[G3861](#) [G4594](#)

அதினாலே எல்லோரும் ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்; அல்லாமலும், அவர்கள் பயம் நிறைந்தவர்களாகி, அதிசயமான காரியங்களை இன்று கண்டோம் என்றார்கள்.

27 Καὶ μετὰ ταῦτα ἐξήλθεν, καὶ ἐθρόνατο τελώνην,  
மற்றும் பின்பு இவைகளுக்குப்பின் புறப்பட்டார் மற்றும் கண்டார் ஆயக்காரனை  
[G2532](#) [G3326](#) [G3778](#) [G1831](#) [G2532](#) [G2300](#) [G5057](#)

ὄνοματι Λεὺν, καθήμενον ἐπὶ τὸ τελώνιον, καὶ εἶπεν  
பெயர் லேவி அமர்ந்திருக்கும் -மேல் -அந்த ஆயத்தொகைமேசை மற்றும் சொன்னார்  
[G3686](#) [G3018](#) [G2521](#) [G1909](#) [G3588](#) [G5058](#) [G2532](#) [G3004](#)

αὐτῷ, Ἄκολοῦθαι μοι.  
அவனிடம் பின்தொடர் என்னை  
[G0846](#) [G0190](#) [G1473](#)

இவைகளுக்குப் பின்பு அவர் புறப்பட்டு, வரி வசூலிக்கும் மையத்தில் உட்கார்ந்திருந்த லேவி என்னும் பெயருடைய வரிவசூலிக்கும் ஒருவனைக் கண்டு: என்னைப் பின்பற்றிவா என்றார்.

28 καὶ καταλαβὼν πάντα, ἀναστὰς, ἠκολοῦθαι αὐτῷ.  
மற்றும் விட்டுவிட்டு எல்லாவற்றையும் எழுந்து பின்தொடர்ந்தான் அவரை  
[G2532](#) [G2641](#) [G3956](#) [G0450](#) [G0190](#) [G0846](#)

அவன் எல்லாவற்றையும்விட்டு, எழுந்து, அவருக்குப் பின்னேசென்றான்.

29 Καὶ ἐποίησεν διοχὴν μὲν ἀληθῆ Λεὺν αὐτῷ ἐν τῇ οἰκίᾳ  
மற்றும் செய்தான் விருந்தை பெரிய லேவி அவருக்கு -இல் -அந்த வீட்டில்  
[G2532](#) [G4160](#) [G1403](#) [G3173](#) [G3018](#) [G0846](#) [G1722](#) [G3588](#) [G3614](#)

αὐτοῦ, καὶ ἦν ὄχλος πολλὸς τελωνῶν καὶ  
தன்னுடைய மற்றும் இருந்தது கூட்டம் மிகுதியான ஆயக்காரர்களும் மற்றும்  
[G0846](#) [G2532](#) [G1510](#) [G3793](#) [G4183](#) [G5057](#) [G2532](#)

ἄλλων, οἱ ἦσαν μετ’ αὐτῶν κατακείμενοι.  
மற்றவர்களும் அவர்கள் இருந்தனர் -உடன் அவர்களோடு பந்தியிருந்த  
[G0243](#) [G3739](#) [G1510](#) [G3326](#) [G0846](#) [G2621](#)

அந்த லேவி என்பவன் தன் வீட்டிலே அவருக்குப் பெரிய விருந்துபண்ணினான். அநேக வரி வசூலிப்பவர்களும் மற்றவர்களும் அவர்களோடு பந்தியில் இருந்தார்கள்.

- 30 καὶ ἐγόγγυζον οἱ Φαρισαῖοι καὶ οἱ γραμματεῖς  
மற்றும் முறுமுறுத்தனர் -அந்த பரிசேயர்கள் மற்றும் -அந்த வேதபாசர்கள்  
[G2532](#) [G1111](#) [G3588](#) [G5330](#) [G2532](#) [G3588](#) [G1122](#)
- αὐτῶν πρὸς τοὺς μαθητὰς αὐτοῦ, λέγοντες, Διὰ τί μετὰ  
அவர்களுடைய -நோக்கி -அந்த சீடர்களிடம் அவருடைய சொல்லி ஏன் என்ன -உடன்  
[G0846](#) [G4314](#) [G3588](#) [G3101](#) [G0846](#) [G3004](#) [G1223](#) [G5101](#) [G3326](#)
- τῶν τελωνῶν καὶ ἄμαρτωλῶν ἐσθίετε καὶ  
-உடைய ஆயக்காரர்களோடு மற்றும் பாவிகளோடு சாப்பிடுகிறீர்கள் மற்றும்  
[G3588](#) [G5057](#) [G2532](#) [G0268](#) [G2068](#) [G2532](#)
- παίνετε?  
குடிக்கிறீர்கள்  
[G4095](#)

வேதபண்டிதர்களும் பரிசேயர்களும் அவருடைய சீடர்களுக்கு எதிராக முறுமுறுத்து: நீங்கள் வரி வசூலிப்பவர்களோடும் பாவிகளோடும் உட்கார்ந்து சாப்பிடுகிறதும் குடிக்கிறதும் ஏன்? என்று கேட்டார்கள்.

- 31 καὶ ἀποκριθεὶς, ὁ Ἰησοῦς εἶπεν πρὸς αὐτούς, Οὐ  
மற்றும் பதிலுரைத்து -அந்த இயேசு சொன்னார் -நோக்கி அவர்களிடம் -இல்லை  
[G2532](#) [G0611](#) [G3588](#) [G2424](#) [G3004](#) [G4314](#) [G0846](#) [G3756](#)
- χρεῖαν ἔχουσιν οἱ ὑγιαίνοντες ἰατροῦ, ἀλλὰ  
தேவை உடையவர்கள்-அல்ல -அந்த ஆரோக்கியமுள்ளவர்களுக்கு மருத்துவன் ஆனால்  
[G5532](#) [G2192](#) [G3588](#) [G5198](#) [G2395](#) [G0235](#)
- οἱ κακῶς ἔχοντες.  
-அந்த நோயுற்று இருக்கிறவர்களுக்கு  
[G3588](#) [G2560](#) [G2192](#)

இயேசு அவர்களுக்கு மறுமொழியாக: நோயாளிகளுக்குத்தான் வைத்தியன் தேவையேதவிர சுகமாக உள்ளவர்களுக்குத் தேவையில்லை.

- 32 οὐκ ἐλῆλυθα καλέσαι δικαίους, ἀλλὰ ἄμαρτωλούς, εἰς  
-இல்லை வந்தேன் அழைக்க நீதிமான்களை ஆனால் பாவிகளை -க்கு  
[G3756](#) [G2064](#) [G2564](#) [G1342](#) [G0235](#) [G0268](#) [G1519](#)
- μετάνοιαν.  
மனந்திரும்புதலுக்கு  
[G3341](#)

நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்கவந்தேன் என்றார்.

33	Οἱ -அவர்கள் <a href="#">G3588</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	εἴπαι சொன்னார்கள் <a href="#">G3004</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτόν, அவரிடம் <a href="#">G0846</a>	Οἱ -அந்த <a href="#">G3588</a>	μαθηταὶ சீடர்கள் <a href="#">G3101</a>
	Ἰωάννου யோவானுடைய <a href="#">G2491</a>	νηστεύουσιν உபவாசிக்கிறார்கள் <a href="#">G3522</a>	πακνύει, அடிக்கடி <a href="#">G4437</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	δεήσεις வேண்டுகலை <a href="#">G1162</a>	ποιούντες, செய்கிறார்கள் <a href="#">G4160</a>	
	ὁμολογῶ அவ்வாறே <a href="#">G3668</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	τῶν -உடைய <a href="#">G3588</a>	Φαρσαίων; பரிசேயர்களுடையவர்களும் <a href="#">G5330</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>
	σοὶ உம்முடைய <a href="#">G4674</a>	ἐσθίουσιν சாப்பிடுகிறார்கள் <a href="#">G2068</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	πίνουσιν? குடிக்கிறார்கள் <a href="#">G4095</a>			

பின்பு அவர்கள் அவரை நோக்கி: யோவானுடைய சீடர்கள் அநேகந்தரம் உபவாசித்து ஜெபம் செய்துவருகிறார்கள், பரிசேயர்களுடைய சீடர்களும் அப்படியே செய்கிறார்கள், உம்முடைய சீடர்கள் சாப்பிடவும் குடிக்கவும் செய்கிறார்களே, அது எப்படி என்று கேட்டார்கள்.

34	ὁ -அந்த <a href="#">G3588</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	Ἰησοῦς இயேசு <a href="#">G2424</a>	εἴπεν சொன்னார் <a href="#">G3004</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτούς, அவர்களிடம் <a href="#">G0846</a>	Μὴ -முடியாது <a href="#">G3361</a>
	δύνασθαι உங்களால்-இயலுமா <a href="#">G1410</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	υἱοῦς புத்திரர்களை <a href="#">G5207</a>	τοῦ -உடைய <a href="#">G3588</a>	ὑμῶν மணவறையின் <a href="#">G3567</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	τῷ அதில் <a href="#">G3739</a>
	ὁ -அந்த <a href="#">G3588</a>	ὑμῶν மணவாளன் <a href="#">G3566</a>	μετ' -உடன் <a href="#">G3326</a>	αὐτῶν அவர்களோடு <a href="#">G0846</a>	ἐστίν, இருக்கும்போது <a href="#">G1510</a>	ποιήσα செய்ய <a href="#">G4160</a>	νηστεύσα? உபவாசிக்கச்செய்ய <a href="#">G3522</a>

அதற்கு இயேசு: மணவாளன் தங்களோடு இருக்கும்போது மணவாளனுடைய தோழர்களை நீங்கள் உபவாசிக்கச் சொல்லமுடியுமா?

35	ἐλέγσονταί வரும் <a href="#">G2064</a>	δὲ -ஆனால் <a href="#">G1161</a>	ῥητόρα நாட்கள் <a href="#">G2250</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	ὅταν -போது <a href="#">G3752</a>	ἐπαρθῆ எடுக்கப்படும்போது <a href="#">G0522</a>	ἂν -இலிருந்து <a href="#">G0575</a>
	αὐτῶν அவர்களிடமிருந்து <a href="#">G0846</a>	ὁ -அந்த <a href="#">G3588</a>	ὑμῶν, மணவாளன் <a href="#">G3566</a>	τότε அப்பொழுது <a href="#">G5119</a>	νηστεύουσιν உபவாசிப்பார்கள் <a href="#">G3522</a>	ἐν -இல் <a href="#">G1722</a>	ἐκείναις அந்த <a href="#">G1565</a>
	ταῖς -அந்த <a href="#">G3588</a>	ῥητόραις. நாட்களில் <a href="#">G2250</a>					

மணவாளன் அவர்களைவிட்டுப் போகும் நாட்கள் வரும், அந்த நாட்களிலே உபவாசிப்பார்கள் என்றார்.

36	Ἔλεγεν சொன்னார் <a href="#">G3004</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	παραβόλην உவமையை <a href="#">G3850</a>	παρὸς -நோக்கி <a href="#">G4314</a>	αὐτοὺς, அவர்களிடம் <a href="#">G0846</a>	ὅτι -என்றும் <a href="#">G3754</a>	
	Ὀυ̅δεις ஒருவனும்-இல்லை <a href="#">G3762</a>	ἐπιβλημα துணியை <a href="#">G1915</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	ἱματίου ஆடையிலிருந்து <a href="#">G2440</a>	καινοῦ புதிய <a href="#">G2537</a>	σχίσας, கிழித்து <a href="#">G4977</a>	ἐπιβάλλει போடுவான் <a href="#">G1911</a>	
	ἐπὶ -மேல் <a href="#">G1909</a>	ἱμάτιον ஆடையின்மேல் <a href="#">G2440</a>	παιδίον; பழைய <a href="#">G3820</a>	εἰ -ஆனால் <a href="#">G1487</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	μή γ' ἔτι இல்லாவிட்டால் <a href="#">G1490</a>	καὶ -மற்றும் <a href="#">G2532</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>
	καινὸν புதியது <a href="#">G2537</a>	σχίσει, கிழியும் <a href="#">G4977</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	τῷ -அந்த <a href="#">G3588</a>	παιδίῳ பழையதோடு <a href="#">G3820</a>	οὐ -இல்லை <a href="#">G3756</a>	συμφωνήσει, பொருந்தாது <a href="#">G4856</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>
	ἐπιβλημα துணி <a href="#">G1915</a>	τὸ -அந்த <a href="#">G3588</a>	ἀπὸ -இலிருந்து <a href="#">G0575</a>	τοῦ -அந்த <a href="#">G3588</a>	καινοῦ. புதியதிலிருந்து <a href="#">G2537</a>			

அவர்களுக்கு ஒரு உவமையையும் சொன்னார்: ஒருவனும் புதிய ஆடையின் துண்டைப் பழைய ஆடையோடு வைத்து இணைக்கமாட்டான், இணைத்தால் புதியது பழையதைக் கிழிக்கும்; புதிய ஆடை பழைய ஆடைக்குப் பொருத்தமாக இருக்காது.

37	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐ̅δεις ஒருவனும்-இல்லை <a href="#">G3762</a>	βῆλαι ஊற்றுவான் <a href="#">G0906</a>	οἶνον திராட்சரசத்தை <a href="#">G3631</a>	νέον புதிய <a href="#">G3501</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	ἀσκοῦς தோல்பைகளில் <a href="#">G0779</a>	
	παιδίον; பழைய <a href="#">G3820</a>	εἰ -ஆனால் <a href="#">G1487</a>	δὲ -மேலும் <a href="#">G1161</a>	μή γ' ἔτι இல்லாவிட்டால் <a href="#">G1490</a>	ῥήξει வெடிக்கும் <a href="#">G4486</a>	ὃ -அந்த <a href="#">G3588</a>	οἶνος திராட்சரசம் <a href="#">G3631</a>	ὃ -அந்த <a href="#">G3588</a>
	νέος புதிய <a href="#">G3501</a>	τοῦς -அந்த <a href="#">G3588</a>	ἀσκοῦς, தோல்பைகளை <a href="#">G0779</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	αὐτὸς அது <a href="#">G0846</a>	ἐκχυθήσεται, சிந்திப்போகும் <a href="#">G1632</a>	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οἱ -அந்த <a href="#">G3588</a>
	ἀσκοῖ தோல்பைகள் <a href="#">G0779</a>	ἀπολύνται; அழிந்துபோகும் <a href="#">G0622</a>						

ஒருவனும் புதிய திராட்சரசத்தைப் பழைய தோல் பைகளில் ஊற்றி வைக்கமாட்டான்; ஊற்றிவைத்தால் புதிய திராட்சரசம் தோல் பைகளைக் கிழித்துப்போடும், திராட்சரசமும் சிந்திப்போகும், தோல் பைகளும் கெட்டுப்போகும்.

38	ἀλλὰ ஆனால் <a href="#">G0235</a>	οἶνον திராட்சரசத்தை <a href="#">G3631</a>	νέον புதிய <a href="#">G3501</a>	εἰς -க்குள் <a href="#">G1519</a>	ἀσκοῦς தோல்பைகளில் <a href="#">G0779</a>	καινοῦς புதிய <a href="#">G2537</a>	βλητέον, ஊற்றவேண்டும் <a href="#">G0992</a>
----	--	---	--	---	--	---	---

புதிய திராட்சரசத்தைப் புதிய தோல் பைகளில் ஊற்றி வைக்கவேண்டும், அப்பொழுது இரண்டும் பத்திரமாக இருக்கும்.

39	καὶ மற்றும் <a href="#">G2532</a>	οὐ̅δεις ஒருவனும்-இல்லை <a href="#">G3762</a>	πάν குடித்த <a href="#">G4095</a>	παιδίον பழையதை <a href="#">G3820</a>	θῆλει விரும்புவான் <a href="#">G2309</a>	νέον; புதியதை <a href="#">G3501</a>	λέγει சொல்கிறான் <a href="#">G3004</a>
	γάρ, ஏனெனில் <a href="#">G1063</a>	Ὁ -அந்த <a href="#">G3588</a>	παιδίος பழையது <a href="#">G3820</a>	χρηστός நல்லது <a href="#">G5543</a>	ἔστιν. ஆகிறது <a href="#">G1510</a>		

அன்றியும் ஒருவனும் பழைய திராட்சரசத்தைக் குடித்தவுடனே புதிய திராட்சரசத்தை விரும்பமாட்டான், பழைய திராட்சரசமே நல்லதென்று சொல்லுவான் என்றார்.